

ND/SY/ 3505

July 11, 2022

Bombay Stock Exchange Limited  
New Trading Ring,  
Rotunda Building, P J Towers, Dalal  
Street, Fort Mumbai-400001  
Scrip Code: 500097

National Stock Exchange of India Limited  
“Exchange Plaza”, Plot No. C-1, Block G  
Bandra – Kurla Complex, Bandra (East),  
Mumbai – 400 051  
Symbol: DALMIASUG

**Subject: Intimation regarding 70<sup>th</sup> Annual General Meeting, Record date and Pre-dispatch  
Newspaper Advertisement**

Dear Sir(s),

This is to inform you that the 70<sup>th</sup> Annual General Meeting (“AGM”) of Dalmia Bharat Sugar and Industries Limited (“Company”) is scheduled to be held on Thursday, August 04, 2022 at 10.30 am IST through Video Conferencing / Other Audio Visual Means.

Pursuant to Regulation 42 of SEBI Listing Regulations, this is to inform you that the record date / cut-off date for the purposes of dividend is July 28, 2022.

Pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, attached is a copy of notice to the shareholders published on July 11, 2022 in Business Line (an English newspaper having country-wide circulation) and Dinamani (a Tamil newspaper having wide circulation in Tiruchirapalli, Tamil Nadu, where registered office of the Company is situated) by the Company in compliance with Circular No. 20/2020 dated May 05, 2020 read with Circular No. 02 dated May 05, 2022 issued by Ministry of Corporate Affairs, with respect to the AGM.

Thanking You,

Yours faithfully,  
For **Dalmia Bharat Sugar and Industries Limited**

*Aashhima V Khanna*

**Aashhima V Khanna**  
**Company Secretary**  
**Membership No.: A34517**

# FSIB gets bigger play in public sector fin services space

To appoint directors, non-executive chairpersons of PSBs, FIs, govt insurers

KRSRIVATS

New Delhi, July 10

The newly-constituted Financial Services Institutions Bureau (FSIB) — a single autonomous professional body — will develop its own methodology to search and recommend high calibre persons for appointment as whole-time directors (WTDs) and non-executive chairpersons (NEC) at public sector banks (PSBs), public sector insurers (PSI) and financial institutions (FIs).

Until this mechanism is developed, the FSIB will apply the process hitherto adopted by the erstwhile Banks Board Bureau (BBB), which has now been subsumed into the FSIB, according to sources. The newly-created FSIB has a much broader remit than the BBB, they said, adding that the scope of FSIB's functioning has been extended to cover PSIs and FIs, besides PSBs. With

the government passing the resolution for the creation of FSIB, the erstwhile BBB ceases to exist. All assets, interests and liabilities of the BBB now stand transferred to the FSIB, they added.

Not only will the FSIB recommend persons for appointment on the boards of PSBs, FIs and PSIs, it will also advise the government on extension of terms and even termination of services of WTDs and NECs at the financial services institutions.

## Appraisal system

The FSIB will also recommend a performance appraisal system for WTDs and NECs at PSBs, FIs and PSIs, said the sources. The 11-member FSIB will also advise the government on formulation and enforcement of a code of conduct and ethics for WTDs and NECs. It will build a databank on the performance of PSBs, FIs and PSIs. The FSIB will

## New strategy

- FSIB subsumes Banks Board Bureau
- BBB assets, liabilities transferred to FSIB
- FSIB comprises 11 members, including the Chairperson
- FSIB includes ex-banker under the private sector category
- Door may open for private sector bank honchos to enter PSB, PSI and FI Boards

Centre had set up the BBB in April 2016 to select members for PSB boards. The Department of Financial Services (DFS) had subsequently extended the scope of the BBB to cover public sector insurers. However, there was a

legal challenge to this, on grounds that the BBB should focus only on banks and had no legal mandate to over public sector insurance related appointments. With the court also accepting that the BBB cannot cover insurance sector appointments, the Centre overhauled the framework and introduced a single entity FSIB to cover public sector banks, insurers and financial institutions.

"The intent to broad base the scope of the institution to now include all financial entities under government control is a

good one. It could help with ensuring that government owned banks, insurance entities, DFIs will always have requisite CEOs, KMPs, board members with board committees adequately represented. It could additionally bring in newer skill-sets and proactively address availability of a human capital pool for these financial institutions,"

Srinath Sridharan, Corporate Advisor, told *BusinessLine*.

This task won't be an easy one, considering that each of the entities might have a different organisational capability, ethos, core market strength, organisational culture, said Sridharan.

A former chief executive with a PSB said the FSIB is certainly not "old wine in a new bottle", and could pave the way for board-level performance im-

provements in PSBs. This FSIB could turn out to be a "super NRC", said a banking industry observer. Nomination and Remuneration Committee (NRC) plays a critical role in the selection of board members in corporates.

## FSIB composition

The FSIB has 11 persons, including the chairperson, who will be nominated by the Centre. Bhanu Pratap Sharma, a former Secretary to the Department of Personnel & Training (DoPT), has been appointed the first Chairperson of FSIB for two years.

Secretaries to the Department of Financial Services (DFS) and the Department of Public Enterprises and IRDAI chairperson are members (ex-officio) of the FSIB.

While three persons with subject matter knowledge relating to PSBs and FIs will be nominated as part-time members, three persons with subject matter knowledge relating to PSIs are to be nominated as part-

time members on the insurance front. A Deputy Governor of the Reserve Bank of India will be an ex-officio member. The initial Members appointed include Animesh Chauhan (former Chairman and Managing Director of Oriental Bank of Commerce); Shaileendra Bhandari (former MD and CEO of ING Vysya Bank) and Deepak Singhal (former ED, RBI).

On the public sector insurance front, the Centre has nominated Usha Sangwan (former Managing Director of LIC); AV Girija Kumar (former Chairman and Managing Director of Oriental Insurance Company); and Sujay Banerji (former IRDAI member) as members.

For each financial year, the funds to be contributed by each of the three categories of financial service institutions (PSBs, FIs and PSIs) towards meeting the expenditure of the FSIB would be reckoned in proportion to the total number of respective vacancies of WTDs and NECs at the beginning of financial year.

# Lanka to form all-party interim govt after President resigns

PRESS TRUST OF INDIA

Colombo, July 10

Sri Lanka's main Opposition parties agreed on Sunday to form an all-party interim government after the anticipated resignation of President Gotabaya Rajapaksa on Wednesday, following unprecedented political turmoil that forced him and Prime Minister Ranil Wickremesinghe to offer their resignations over the mishandling of the nation's crippling economic crisis.

Opposition parties held talks to seek ways to steer the country forward in the current unprecedented economic crisis after Rajapaksa's resignation.

"We agreed in principle to form a government of unity with all parties participation for an interim period," said Wimal Weerawansa of the ruling Sri Lanka Podujana Peramuna party's breakaway group. "This will be a government where all parties are represented," he said.

# 'Father of Indian Internet' BK Syngal passes away

OUR BUREAU

Mumbai, July 10

Brijendra K Syngal, a former Chairman of Videsh Sanchar Nigam Ltd, passed away on Saturday after a prolonged illness. He was 82.

Syngal, who is acknowledged as the 'Father of the Indian Internet', was known for his strong views and fearlessness in taking on the establishment. As VSNL chairman, he was unofficially known as the 'bulldozer' for his ability to push through bureaucratic hurdles, as a result of which VSNL grew from a \$125-million company in 1991 into a \$1.65-billion communications giant by 1998.

Born in Ambala a year after World War II broke out, he started his schooling at Lahore's DAV Model School in 1945. After Partition, in 1947, his family moved to Delhi. During his school days, he took a liking for cricket and stamp collection. In 1957, he got into the Indian Institute of Technology Kharagpur, where he pursued electrical engineering.

After stints at multinational companies in London and Budapest, he surprised his family and friends by quitting a job with Inmarsat in London, and moved to Mumbai in 1991 to head VSNL, then a stodgy public sector company.

According to Syngal, this was



BK Syngal (1940 to 2022)

the most "challenging and satisfying" work in his life. "It was a great honour for me to take over VSNL for it placed me at the very centre of Indian telecommunication, and telecommunications, more than perhaps anything else, has contributed to humanity's progress over the last two centuries," Syngal wrote in his memoir, *Telecom Man*.

One of Syngal's biggest challenges and accomplishments was bringing the Internet to India in 1995. Until then India had a rudimentary version of the internet, called ERNET, and limited to educational institutes. Syngal was told to do launch mass Internet on August 15, 1995. There was a lot of euphoria around it. But it turned out a damp squib with many glitches.

Syngal created a team in VSNL to rectify the issues within 10 weeks. "After that, we never looked back..." Syngal recalls in his book.

# 'A fintech entrepreneur must be like a Swiss army knife'

VISHAL BALABHADRUNI

PARV SHAH

BL Research Bureau

"Within the broader investment management space, wealth management provides plenty of opportunities for entrepreneurship. There is a significant gap in terms of people who have the competence and the ability to provide financial advice and manage wealth as our middle-class grows," said Arati Porwal, Director, Society Relations, CFA Institute.

She was speaking at a webinar on 'How to Become a Successful Entrepreneur in the Investment Management Industry', jointly organised by *BusinessLine* and the CFA Institute, on Friday.

## How to tackle changes?

The interaction answered several questions of students and young professionals aspiring to become entrepreneurs in the financial services space — the qualifications and skill-sets required, opportunities available, and how to tackle changes and disruptions.

The other panelists were Gajendra Kothari, MD and CEO, Etica Wealth; Meera Siva, Director, Shelter Venture Fund; and Sandeep Gupta, Co-founder and Chief Business Officer, BHIVE Investech. The webinar was moderated

by Parvatha Vardhini C, Editor, BL Portfolio

## Skillssets required

The need to be multifaceted sets apart an entrepreneur from other professionals.

"Being an entrepreneur, one needs to don many hats. One needs to have an idea, understand the markets, its customers, the branding part, and much more. If you are in the financial services industry, you need to be more logical and less emotional; while you could be entrepreneur on one side, you could also be investor on the side," explained Meera Siva.

Sandeep Gupta aptly noted that an entrepreneur must be like a Swiss army knife having a wide variety of capabilities. With fintech the in-thing now, apart from the professional financial qualifications and soft skills, having expertise in technology is also becoming an important aspect for finance professionals looking to venture out on their own, he pointed out.

Gajendra Kothari stressed on the need to be a good listener and communicator. He noted how before he started off on his entrepreneurial journey he noticed a 'last-mile gap' in communicating to customers on what was good for them in terms of investment options. "Rather



than being a salesperson who mines the client, one needs to be like the doctor who carefully listens to the patient's problems and gives him solutions," he said.

All panelists noted that while the business idea needs to be financially viable, promising enough to attract funding and grow sustainably, to be a successful entrepreneur, the purpose has to be bigger than money. Op-



(from top left) Parvatha Vardhini C, Editor, BL Portfolio; Sandeep Gupta, Chief Business Officer, BHIVE Investech; Meera Siva, Director, Shelter Venture Fund; Arati Porwal, Director, Society Relations, CFA Institute; Gajendra Kothari, CEO, Etica Wealth, at the webinar

portunity lies in convergence of what gives you satisfaction when you work on something and the problem it solves for the public. Success may follow if aspirants ad-

here to this. Sandeep Gupta noted how each person's journey will be different and, hence, becoming a unicorn must not be the end objective. Gajendra Kothari cited

his his entrepreneurial journey, where nothing much moved in the first 3-5 years, but suddenly a 'J curve' in growth happened.

In response to a question from the audience on the importance of work experience before starting on an entrepreneurial journey, Meera Siva noted that more than the number of years of work experience, it is the relevant work experience that matters.

Arati emphasised on ethics and trust as the core marketing tools in the investment management industry, as it involves managing the second most important human asset — wealth (the first being health).

You can view the full discussion at <https://bit.ly/3NQIXfj>

## DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED

(CIN: L15100TN1951PLC000640)  
Registered Office: Dalmiapuram, Dist. Tiruchirapalli TN 621651 In  
Phone No.: 01123465100; Fax No.: 011 23313303  
E-mail-corp.sec@dalmiabharat.com  
Website: www.dalmiasugar.com

### Notice regarding 70<sup>th</sup> Annual General Meeting

Shareholders may please note that the 70<sup>th</sup> Annual General Meeting ("AGM") of the Company will be convened through Video Conferencing/other Audio Visual Means on Thursday, August 04, 2022 at 10.30 AM IST in compliance with applicable provisions of the Companies Act, 2013 read with Ministry of Corporate Affairs General Circulars *inter-alia* dated May 05, 2020, January 13, 2021 and May 05, 2022.

The Notice of the AGM will also be made available on the Company's website [www.dalmiasugar.com](http://www.dalmiasugar.com), websites of the stock exchanges where shares of the Company are listed, i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com), respectively and at the website of NSDL at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com).

The Company is providing remote e-voting facility to the Shareholders through National Securities Depository Limited ("NSDL"). The remote e-voting period commences on Monday, August 01, 2022 at 9:00 A.M. and ends on Wednesday, August 03, 2022 at 5:00 P.M. During this period, Shareholders holding shares either in physical form or in dematerialized form, as on Thursday, July 28, 2022, i.e., cut-off date, may cast their vote electronically. The shareholders unable to vote through remote e-voting would be able to do the e-voting at the AGM by using their credentials, the details of the credentials are mentioned in the AGM Notice. The detailed procedure for remote e-voting/e-voting during the AGM is also provided in the notice of the AGM.

Shareholders whose e-mail addresses are not registered may temporarily get their e-mail address and mobile number registered with the Company/National Security Depositories Limited by sending a request at [corp.sec@dalmiabharat.com](mailto:corp.sec@dalmiabharat.com)/[evoting@nsdl.co.in](mailto:evoting@nsdl.co.in). Shareholders who have registered/not registered their e-mail address and mobile nos. including address and bank details may please contact and validate/update their details and also submit their mandates for receiving the dividend directly into their bank with the Depository Participant in case the shares are held in electronic form and with the Company's Registrar and Share Transfer Agent, KFin Technologies Limited, in case the shares are held in physical form. In case of any queries, shareholder may write to [einward.ris@kfinetech.com](mailto:einward.ris@kfinetech.com).

The e-Voting process has been enabled to all the individual demat account holders, by way of single login credential, through their demat accounts / websites of Depositories / DPs. Individual demat account holders would be able to cast their vote without having to register again with NSDL.

Any person holding shares in physical form and non-individual shareholders, who acquires shares of the Company and becomes a Shareholder of the Company after sending of the AGM Notice and holding shares as of the cut-off date, may obtain the login ID and password by sending a request at [evoting@nsdl.co.in](mailto:evoting@nsdl.co.in). However, if he / she is already registered with NSDL for remote e-Voting then he /she can use his / her existing User ID and password for casting the vote.

By order of the Board  
For Dalmia Bharat Sugar and Industries Limited

Sd/-  
Aashhima V Khanna  
Company Secretary  
Membership No. -ACS34517

Place: New Delhi  
Date: July 09, 2022

## Are you a corporate genius waiting to be discovered? Then this is for you.

BusinessLine is back with its 19th edition of BusinessLine Cerebration Quiz 2022. Show us your mettle at India's Biggest Corporate Quiz Championship and take home prize money worth upto 1.5 lakhs INR. The door is open to all corporate executives, business professionals, B-School students, and MBA aspirants to participate.

PRELIMS	REGIONALS	NATIONALS
11 <sup>th</sup> – 22 <sup>nd</sup> July	31 <sup>st</sup> July – 15 <sup>th</sup> August	28 <sup>th</sup> August
Answer 25 questions correctly to qualify for the regional round.	Top 6 from each city will compete in the regional final.	Winners of the regionals will battle for the coveted title.

Chennai | Bengaluru | Hyderabad | Kochi | New Delhi | Mumbai

REGISTRATIONS / RULES  
<https://bit.ly/THBLQUIZ>



ASSOCIATE PARTNER  
greyon  
produits de beauté

TV PARTNER  
newsX  
NEWS. NOT NOISE

மரியாதை...



வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தையொட்டி வேலூரிலுள்ள நினைவுத் தூணுக்கு நாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செய்தியை தமிழக மாணவர்களிடம் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உடன், கட்சியின் மாநில முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் உட்காராமன் உள்ளிட்டோர்.

பாமகவின் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்

சென்னை, ஜூலை 10: மக்களவைத் தேர்தலுக்காக பாமகவின் இப்போதே திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக குடியிருக்கிறீர்கள் அவர் வெளியிட்ட அறிக்கை; தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சந்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாகக் கொண்டு வரும் கட்சியாகவும் திகழும் பாமக ஜூலை 16-இல் 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தருணத்தில் பாமகவின் ஒருவருக்கு வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் பாமகவின் ஒருவர் கேட்டுக் கொள்ளப்படும் மக்களைச் சந்தியுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்களுக்காகப் போராடு. கோரிக்கைகளை நிறைவேற்றித் தரங்கள் என்பதுதான். மக்களின் ஆதரவைப் பெறாமல் வெற்றி சாத்தியமல்ல. அதனால், இன்னும் 20 மாதங்களுக்குப் பிறகு தானே மக்களவைத் தேர்தல் வருகிறது என்ற அடட்சியம் வேண்டாம். இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள். திண்ணைப் பிரசாரத்தின் மூலம் மக்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள். பாமகவின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவர்களின் ஆதரவை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்தால், 2024 மக்களவைத் தேர்தல் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு உளியும், ஒவ்வொரு தெருக்களிலும் பாமகவின் கொடியை ஏற்றுங்கள். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் 'இன்ஸ்பையர்' விருது: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 10: புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான 'இன்ஸ்பையர்' விருதுக்கு பள்ளி மாணவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மையத்தின் செயல் இயக்குநர் என்.செளந்திரராஜகுமாரன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய கற்றறிக்கை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்ஸ்பையர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு இன்ஸ்பையர் விருது தேர்வு பணிகள் தொடங்கியுள்ளன. இதைத் தடுத்து பள்ளி ஆசிரியர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் விவரங்களை www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகள் 3 பேரையும் பதிவுசெய்யலாம். சுருதலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ரூ.10,000 அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். எனவே, வங்கிக்கணக்கு விவரங்களை பதிவுசெய்யும் போது மாணவர்களின் பெயரையும் தனியாகக் கணக்காக இருக்கும் படி பார்க்கக்கொள்ள வேண்டும். இது சார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர், ஜூலை 10: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் பிரிவில் 1-ஆவது அலகு மட்டும் செயல்பட்டு வருகிறது. இதில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டாவது அலகில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று மற்றும் நான்காவது அலகுகளில் மின் தேவை குறைவு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் கைநினைவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடைபெட்டுள்ளது. 1,440 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தற்போது 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 'டெக் பீ' பயிற்சித் திட்டம்

சென்னை, ஜூலை 10: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடந்த இரு கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எஸ். டெக்னாலஜிஸ் லிமிடெட் சார்பில் 'டெக் பீ' திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஹெச்.சி.எஸ். டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 'டெக் பீ' வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 2020-2021, 2021-2022 கல்வியாண்டுகளில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 முடித்து 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் கணிதம் அல்லது வணிகக் கணித பாடத்தை தேர்வு செய்திருப்பது அவசியம். டெக் பீ பயிற்சிக்கு திறனறி தேர்வு, கலந்துரையாடல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வு முறை மற்றும் திட்டம் குறித்து மாணவர்களிடம் விளக்குவதற்காக கருத்தரங்கு லைன் லிமிடெட் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 'டெக் பீ' வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதைப் பயிற்சிக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அங்கீகாரம், ஒப்புதலை வழங்கியுள்ளது. மொத்தம் 2,000 மாணவர்களுக்கு பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களின் பள்ளிகளில் 'டெக் பீ' பயிற்சித் திட்டத்தில் சேருவதற்கு ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து பரிந்துரைக் வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது குறித்து தகவல் பெற 88079 40948, 98655 35909, 94441 51303, 98941 52160 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

85% பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

சென்னை, ஜூலை 10: கற்றல்-கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் தீர்வுகளை எட்டுவதற்கான கலந்துரையாடல்கள் கூட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்துரையாடல்களும் கூட்டம் 1-5 வகுப்பு வரை குறு வள மையம் மற்றும் 6-10 வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவிற்கு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்குத் தேவையான முன் முயற்சிகள், முன் மாதிரியான ஆசிரியர்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியம். இதன் மூலம் கற்றல் ஆசிரியர்களும் பயன்பெற இயலும். ஜூலை 16-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்துரையாடல்களும் கூட்டம் 1-5 வகுப்பு வரை குறு வள மையம் மற்றும் 6-10 வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவிற்கு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்குத் தேவையான முன் முயற்சிகள், முன் மாதிரியான ஆசிரியர்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியம். இதன் மூலம் கற்றல் ஆசிரியர்களும் பயன்பெற இயலும். ஜூலை 16-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்துரையாடல்களும் கூட்டம் 1-5 வகுப்பு வரை குறு வள மையம் மற்றும் 6-10 வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவிற்கு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்குத் தேவையான முன் முயற்சிகள், முன் மாதிரியான ஆசிரியர்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியம். இதன் மூலம் கற்றல் ஆசிரியர்களும் பயன்பெற இயலும்.

சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு

சென்னை, ஜூலை 10: சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இரையன்பு குடியிருக்கிற திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அமைந்தார், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் மற்றும் பால் உப பொருள்கள் பால் பண்ணைகளை இயக்கி வருகிறது. சோழிங்கநல்லூரில் உள்ள பால் பண்ணையில் தலைமைச் செயலாளர் வெ.இரையன்பு குடியிருக்கிற திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சூரிய மின் உற்பத்தியைப் பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின்சாரச் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பால் பண்ணை இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தி, உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாசுக்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருள்களை பால் கத்திகள் முன் பகுதியில் கட்டிப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை பால் பண்ணை அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் வழங்கினார். மேலும், ஆவின் பாசுக்களில் உள்ள வைட்டமின்களும், நுழைவு வாயில் அருகே வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் பெரிதாகவும் பால் பொருள்களைப் படைக்கநடை காட்சிப்படுத்த வேண்டும். ஆவின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பால் மற்றும் அதிகாரிகளுக்கு உடனிருந்தனர்.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 18,819-ஆக உயர்வு

சென்னை, ஜூலை 10: தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,819-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று குடியிருக்கிற புகழ் தாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,537-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 804 பேருக்கும், செங்கல்பட்டில் 434 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியிருக்கிற மொத்தம் 2,560 பேர் குறைமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,44,682-ஆக உயர்ந்துள்ளது. மற்றொருபுறம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடந்த சிலநாள் களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், குடியிருக்கிற மொத்தம் 33,616 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கை: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 10: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதை பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிகள் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்கை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 11 திங்கள் முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கலந்துரையுடன் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 16-இல் ஆலோசனை

இந்தக் கலந்துரையானது ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்குத் தேவையான முன் முயற்சிகள், முன் மாதிரியான ஆசிரியர்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியம். இதன் மூலம் கற்றல் ஆசிரியர்களும் பயன்பெற இயலும். ஜூலை 16-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்துரையாடல்களும் கூட்டம் 1-5 வகுப்பு வரை குறு வள மையம் மற்றும் 6-10 வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவிற்கு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்குத் தேவையான முன் முயற்சிகள், முன் மாதிரியான ஆசிரியர்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியம். இதன் மூலம் கற்றல் ஆசிரியர்களும் பயன்பெற இயலும்.

ரியில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள்: ஆணையர் தலைமையிலான குழு விசாரணை

துத்துக்குடி, ஜூலை 10: துத்துக்குடியில் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து ரயில்வே பாதாங்கற்களை சிலர் அடுக்கி வைத்திருந்தது குறையிற்றுக்கிழமை அதிகாரவை தெரியவந்தது. ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணை மேற்கொண்டனர். குடியில் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து ரயில்வே பாதாங்கற்களை சிலர் அடுக்கி வைத்திருந்தது குறையிற்றுக்கிழமை அதிகாரவை தெரியவந்தது. ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு போடா நாய் ரோவர் வரவழைக்கப்பட்டது. ரயிலை கவிழ்த்தல் நோக்கில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டது என்ற கோணத்தில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement for Dalmia Bharat Sugar featuring a logo and text about a public hearing for the expansion of the Dalmia Bharat Sugar plant in Tutu. It includes contact information for the project manager and details about the public hearing process.

Advertisement for Gold Samil, a gold jewelry store. It features the store's logo and name, 'ஆக்ஸிஸ் வங்கி லிமிடெட்' (Oxys Bank Limited). The ad lists the store's address and contact information, and provides a list of gold jewelry items available for sale, including gold chains, necklaces, and bangles. It also mentions that the store is open from 10:30 AM to 7:30 PM daily.